29th November 1955]

Sri A. RATNAM : கனம் சபா நாயகர் அவர்களே, 129 மாணவர்களில் ஹரிஜனங்கள் 8 பேர்கள் எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் 8 பேர்கள் தான் தகுதி உடையவர்களா என்று கேட்கிறேன் ? அதே போல பிற்பட்ட இனத்தவர்களில் 15 பேர்களுக்குத்தான் ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டது என்றால் பாக்கி பேர்களுக்கு பணம் இல்லை என்று கொடுக்கப்படவில்லையா, தகுதியில்லையா என்று கேட்கிறேன் ?

The Hon. Sri C. SUBRAMANIAM : ஹரிஜனங்கள் 8 பேர்கள் எடுத்ததற்குக் காரணம் அவர்கள் எட்டு பேர்களே தகுதி உடையவர்களாக இருந்ததுதான் காரணம். பிற்பட்ட பேர்களில் 15 பேர்களுக்குத்தான் ஸ்காலர்ஷிப் கொடுத்ததற்கு காரணம் எல்லோருக்கும் கொடுப்பது என்றால் நிதி இல்லாததுதான். அவர்களில் ஏழைகளுக்கே சலுகை கொடுக்க வேண்டுமென்ற முறையில் இந்தப் பதினைந்து பேர்களுக்குக்கொடுக்கப் பட்டிருக்கிறது.

Cottage Industries

* 2919 *Q.*—Sri O. KORAN : Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) whether the Government have gathered any statistics regarding the Cottage Industries prevalent among Harijans in the State; and

(*b*) whether the Government have any scheme for the development of these industries?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) No, Sir.

(*b*) The Government have drawn up schemes for training in cottage industries. Under the cottage industries loan and subsidy rules, financial assistance is also provided for setting up cottage industries. Industrial Museums and Emporia have been set up for providing marketing facilities. Along with the members of the other communities, the Harijans can avail themselves of these advantages in the promotion of the cottage industries. Enough facilities therefore exist for the Harijans to engage themselves in some industry or other suitable to local conditions.

Sri M. PALANIYANDI : கிராம கைத்தொழில்களுக்கு பணம் உதவி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறதே, திருச்சி ஜில்லாவில் பல கைத்தொழில்களுக்கு உதவி பெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கடன் வாங்குவதில் உள்ள கஷ்டத்தைப் போக்கவே சர்க்கார் உதவி செய்கிறது என்றாலும், சர்க்காரிடமிருந்து கடன் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதை அரசாங்கம் கவனிக்குமா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : கடன் வாங்குவதில் எந்த வகையில் கஷ்டம் இருக்கிறதென்பதை கனம் அங்கத்தினர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னால் அது கவனிக்கப்படும்.

Sri S. PANCHAKSHARAM : What are the cottage industries for which schemes have been drawn up and for which Government aid will be forthcoming?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : For any of the industries the Government aid by way of loan will be forthcoming if the conditions are fulfilled.

[29th November 1955

SRI S. C. C. ANTHONY PILLAI : What steps the Government are taking to bring to the notice of the people that such facilities are being provided by the Government?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : I think those who are interested are fairly well aware of the loan facilities that should be available for these industries and only those who are interested in organizing such industries should get to know about these facilities and they know it.

SRI K. R. NALLASIVAM : விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான எலும்புத் தூள்களை இன்றைக்கு பெரும்பாலாக மில்களில்தான் தயாரிக்கிறார்கள். ஆனால் இந்த எலும்புத் தூள்களை குடிசைத் தொழிலின் மூலமாகவே உற்பத்தி செய்ய முடியும் என்று சிலஇடங்களில் செய்து காட்டியிருக்கிறார்கள். இதை வளர்க்க அரசாங்கம் முன்வருமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The hon. Member may put a separate question on that but I may tell him that we have industries like the manufacture of leather utility articles such as chappals, belts, purses, cash bags, saddles for horses, etc. We are organizing such industries in the Periyar Community Project area and also in the Lower Bhavani area, at an estimated cost of Rs. 9,245 non-recurring and Rs. 92,875 recurring for each area. There is another departmental Unit in South Kanara Project Area for the manufacture of fancy leather articles at an estimated cost of Rs. 9,775 non-recurring and Rs. 71,668 recurring. These industries have already been set up and they will mainly benefit the Harijans. There are certain other schemes under examination which will benefit Harijans. They are—

(i) Scheme for setting up Service Centres for Training in Lower Bhavani and South Kanara Project Area ; and

(ii) scheme for setting up two Service Centres for training and finishing in Periyar and Malampuzha Projects.

11-30 a.m. SRI M. NARAYANA KURUP : In view of the fact that in some of the cottage industries like basket making and mat making Harijans are very largely employed, will the Government see that these industries are organized on a co-operative basis and Harijans are helped?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The Government have already examined that.

SRI S. C. VIRUPAKSHIAH : May I know whether the Government have implemented Sir Visveswarayya's Scheme in any part of the State and if so at what places and with what results?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The rural industrialization scheme of Sir Visweswarayya has been tried in Musiri taluk of Tiruchirappalli district and the results have so far been satisfactory.

29th November 1955]

SRI S. RAMALINGAM : சமீபகாலத்தில் நமது ராஜ்யத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு குடிசைத் தொழிலாகப் பரவிவருகிறதே, அதை அபிவிருத்தி செய்வதற்கு சர்க்கார் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் ? (சிரிப்பு.)

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The hon. Member may put that question to the Hon. Minister in charge of Prohibition.

X-ray plants and other radiological goods

* 2920 Q.—SRI M. KALYANASUNDARAM : Will the Hon. the Minister for Health be pleased to state—

(*a*) Whether the Government have placed any orders for the supply of X-ray plants and other radiological goods during the years 1954–55 and 1955–56 with a German firm;

(*b*) if so the name of the firm;

(*c*) the value of the purchases that have already been made and the value for which orders are still pending; and

(*d*) whether these materials are required for additional equipment or replacement?

THE HON. SRI A. B. SHETTY : (*a*) No, Sir.

(*b*), (*c*) & (*d*) Does not arise.

Tank encroachment

* 2921 Q.—SRI V. GOPALA GOUNDER (on behalf of Sri P. Rangaswami Reddiar) : Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(*a*) whether it is a fact that the water spread area of the irrigation taluk " Sitheri " in S. No. 318 of 64, Perambalur village, Tiruchirappalli district has been encroached upon to a great extent;

(*b*) whether the Government received a suit notice from the ayacutdars in December 1954, complaining against the said encroachment and requesting the Government to carry out certain repairs to the tank; and

(*c*) the action, if any, taken thereon?

THE HON. SRI M. A. MANICKAVELU : (*a*) Yes, Sir. An extent of 1·86 acres has been encroached upon by six persons in the tank poramboke.

(*b*) The Collector of Tiruchirappalli received a suit notice on 20th December 1954.

(*c*) Action is being taken by the Collector to evict the encroachments and to repair the tank.